



### மாகாண திட்ட வரைபடத்தின்படி, ஜூன் 30 ஆம் தேதி நகரை மீண்டும் திறப்பதற்காக, தனது இரண்டாவது அடியை பாதுகாப்பாக எடுத்து வைக்க ப்ராம்ப்ட்டன் நகரம் தயாராகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 24, 2021) – ஒன்ட்டேரியோ அரசின் பொது அறிவிப்பினைத் தொடர்ந்து, ஜூன் 30 ஆம் தேதி, புதன்கிழமை முன்விடியல் காலை 12.01 க்கு ப்ராம்ப்ட்டன் நகரை மீண்டும் திறப்பதற்காக மாகாணத்தின் திட்ட வரைபடத்தின்படி இரண்டாவது அடியை பாதுகாப்பாக நகர நிர்வாகம் இன்றைய தினம் எடுத்து வைக்க தயாராகிறது. இந்த நடவடிக்கையானது திட்டமிட்டதற்கு இரண்டு நாள் முன்னமே வரவிருக்கிறது; இதற்காக பொது மக்களின் சுகாதாரத்தில் தொடர்ச்சியாக மேம்பாட்டினை சுட்டிக்காட்டும் புள்ளிவிவரங்கள் மற்றும் உள்ளூர் பொது சுகாதார பிரிவுகள், சுகாதாரப் பராமரிப்பு கூட்டாளிகள், நகராட்சிகள் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் நமது சமூகத்தினரின் அர்ப்பணிப்பு ஆகிய எல்லா தரப்புகளுக்கும் நன்றி கூற வேண்டும்.

ஜூன் 30 தேதிப்படி, நகரத்தை மீண்டும் திறப்பதற்கான மாகாணத்தின் திட்ட வரைபடத்தின் இரண்டாவது படியின் கீழாக பின்வரும் விதிமுறைகள் மற்றும் மேல்நடவடிக்கைகள் அமலுக்கு வரும்:

- திறந்தவெளி சமூகக் கூட்டங்கள் மற்றும் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளில் 25 நபர்களுக்குள்ளாக மட்டுமே இருக்கலாம்
- கட்டிடங்களுக்குள்ளான சமூகக் கூட்டங்கள் மற்றும் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளில் 5 நபர்களுக்குள்ளாக மட்டுமே இருக்கலாம்
- திறந்தவெளியில் சாப்பிடுவதற்கான இடங்களில் ஒரு மேஜைக்கு 6 நபர்களுக்குள்ளாக மட்டுமே இருக்கலாம்
- அத்தியாவசிய சில்லறை விற்பனை இடங்களில் அதன் கொள் திறனில் 50 சதவீதம் பேர் மட்டுமே இருக்கலாம்
- அத்தியாவசியம் இல்லாத சில்லறை விற்பனை இடங்களில் அதன் கொள் திறனில் 25 சதவீதம் பேர் மட்டுமே இருக்கலாம்
- கட்டிடங்களுக்குள்ளாக மிகப்பெரிய மத சேவைகள், திருமணம் மற்றும் இறுதிக் காரியங்கள் உள்ளிட்ட சடங்குகள் அல்லது சம்பிரதாயங்களில் 25 சதவீதம் பேர் மட்டுமேயும், திறந்தவெளியில் கூடுபவர்களின் எண்ணிக்கை 2 மீட்டர் சமூக இடைவெளி விடும் வகையில் கட்டுப்படுத்திய அளவிலான பேர்கள் மட்டுமேயும் கூடலாம்.
- இரவு முழுக்கவுமான முகாம்கள்
- தனி நபர் பராமரிப்பு சேவைகளில் அதன் கொள்திறனில் 25 சதவீதம் பேர், அதிகபட்சமாக 5 பேர் இருக்கலாம்; என்னேரமும் முகக் கவசம் அணிந்தபடி இருப்பதும் முன்பதிவு செய்வது அவசியம்
- திறந்த வெளி கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான இடத்தில் 25 சதவீதம் பேர் மட்டுமே கூடலாம்; கட்டிடங்களுக்கு உள்ளாக கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை
- திறந்த வெளி கேளிக்கை மற்றும் தண்ணீர் பூங்காக்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே கூடலாம்



- திறந்த வெளி உடற்பயிற்சி வகுப்புகளில் 3 மீட்டர் இடைவெளி விடும் பட்சத்தில் அவை அனுமதிக்கப்படுகின்றன
- திறந்தவெளி விளையாட்டுக்கள், தொடுதல் இல்லாமல் அல்லது தொடுதலைத் தவிர்க்கும்படியான திருத்தங்கள் கொண்டிருப்பின் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி உண்டு
- திறந்த வெளி விளையாட்டு லீக்-கள், ஆட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே என கட்டுப்படுத்தப்படுகின்றன
- உள்ளரங்க விளையாட்டு லீக்-கள், ஆட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனுமதியில்லை; இதில் தொழில் ரீதியான வீரர்கள்/குழுக்கள்/பகல் முகாம்களுக்கு விதிவிலக்கு உண்டு
- திறந்தவெளி திரையரங்குகள், நிகழ்த்து கலைகள், நேரடி இசை நிகழ்ச்சிகள் 25 சதவீதம் நபர்கள் இருக்கும் அளவுக்கு கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

மீண்டும் திறப்பதற்காக மாகாண திட்ட வரைபடம் என்பது, பொது மக்களின் சுகாதாரத்தில் முக்கிய மேம்பாடுகள், பொது சுகாதாரத்திற்கான தற்போதைய நிலையை சுட்டிக்காட்டும் புள்ளிவிவரங்கள் மற்றும் மாகாணம் முழுவதிலுமாக மேற்கொண்ட தடுப்பூசி செலுத்திய விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் பொது மக்கள் சுகாதார நடவடிக்கைகளை படிப்படியாக அகற்றி மாகாணத்தை எச்சரிக்கையுடன் மீண்டும் திறப்பதற்கான 3 நிலை திட்டமாகும்.

மாகாணத்தின் பத்திரிக்கைச் செய்தி வெளியீட்டை இங்கு காணவும்.

### **நகரின் சேவைகள் மற்றும் வசதியமைப்புக்கள்**

நகரின் திறந்தவெளி பொழுதுபோக்கு வசதிகள் நகரத்தை மீண்டும் திறப்பதற்கான இரண்டாம் நிலையின்போது கிடைக்கவிருக்கும் வெளிப்புற பொழுதுபோக்கு வசதிகளில், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி வெளிகள், கால்பந்து மற்றும் பிற விளையாட்டுக் களங்கள், பேஸ்பால் டயமண்டுகள் மற்றும் பேட்டிங் செய்வதற்கான கூண்டுகள், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்தாட்ட மைதானங்கள், புல்வெளி பந்துவீச்சு மற்றும் போக்கே (bocce), பிஎம்எக்ஸ் (BMX) மற்றும் ஸ்கேட் பூங்காக்கள் மற்றும் அளைந்து திரிவதற்கான குளங்கள் மற்றும் ஸ்பிளாஷ் பேட்கள் ஆகியவை அடங்கும். புரொஃபெஸ்ஸர்'ஸ் லேக் பீச் மற்றும் எல்டோரடோ பார்க் திறந்தவெளி நீச்சல் குளம் ஆகியவை ஜூன் 30 ஆம் தேதி வாக்கில் வானிலை மற்றும் நீர் நிலைமைகள் அனுமதிக்கின்ற பட்சத்தில், மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் திறக்கும் கால அட்டவணை மற்றும் குறிப்பிட்ட நகர வசதிகளுக்கான கோவிட்-19 சுகாதார மற்றும் பாதுகாப்பு வரம்பு அளவைகள் தொடர்பான விபரங்களை அறிய வருகை தரவும்: [www.brampton.ca/summerfun](http://www.brampton.ca/summerfun).

### **ஸ்ப்ளாஷ் பேட்கள் மற்றும் வேடிங் (Wading) குளங்கள்**

நகரின் ஸ்ப்ளாஷ் பேட்கள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். ஜூன் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வானிலை அனுமதிக்கும் பட்சத்தில் தினசரி வருகைக்காக சிங்க்வாக்ஸ்லி பார்க் இல் உள்ள வேடிங் பூல் திறக்கப்படும். உடல் ரீதியான சமூக விலகல்



அவசியம் மற்றும் குடியிருப்பு வாசிகள் கலந்துகொள்வதற்கு முன் COVID-19 அறிகுறிகளுக்கு சுய மதிப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஸ்பிளாஷ் பேட் மற்றும் வேடிங் பூல் இருப்பிடங்கள் மற்றும் செயல்படும் நேரங்களின் பட்டியல் [இங்கே](#) இங்கே கிடைக்கிறது.

கோடைப்பருவ முகாம்கள்

நேரில் கலந்துகொள்ளும் முகாம்கள்

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான நேரில் கலந்துகொள்ளும் கோடைப்பருவ முகாம்கள் ஜூலை 5 முதல் தொடங்குகின்றன. பதிவுகள் இன்னமும் ஆன்லைனில் [www.brampton.ca/reccamps](http://www.brampton.ca/reccamps) இல் செய்யப்படுகிறது. முகாம்களில் விளையாட்டு, ஆட்டங்கள், கைவினைகள் மற்றும் பல நடவடிக்கைகள், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:45 மணி முதல் மாலை 5:15 மணி வரை இருக்கும். ஆகஸ்ட் 2 இல் துவங்கும் வாரமானது பொது விடுமுறை காரணமாக குறுகிய வாரமாக இயங்கும். கட்டணங்கள் மாறுபடும். பதிவு செய்ய 311 ஐ அழைக்கவும் அல்லது [www.brampton.ca/reccamps](http://www.brampton.ca/reccamps) க்கு வருகை தரவும்.

மெய்நிகர் முகாம்கள்

மெய்நிகர் முகாம்கள் என்பவை, அதில் பங்கேற்கின்ற 4 முதல் 6 மற்றும் 6 முதல் 10 வயது

வரையிலானவர்களுக்கு புதிய நட்பை வளர்ப்பதற்கும், சமூக திறன்களை அதிகரிப்பதற்கும், தங்கள் சகாக்கள் மற்றும் குடும்பத்தினருடன் நிகழ்நேரத்தில் மெய்நிகராகத் தொடர்பு கொள்ளும்போது தங்கள் சொந்த வேகத்தில் உற்சாகமான திட்டங்களில் பங்கு பெறவும் வாய்ப்பளிக்கின்றன. அனைவரையும் உள் சேர்க்கும் மெய்நிகர் முகாம்கள் 6 முதல் 13 வயது மற்றும் 14 முதல் 20 வயது வரையிலான பங்கேற்பாளர்களுக்கும் கூட கிடைக்கிறது. அனைத்து திட்டங்களும் வெப்எக்ஸ் (WebEx) தளத்தைப் பயன்படுத்தி பயிற்சி பெற்ற சிட்டி ஆஃப் பிராம்ப்டன் பயிற்றுநர்களால் வழிகாட்டுதல் செய்யப்படும். பதிவுகளை [www.brampton.ca/recathome](http://www.brampton.ca/recathome) இல் செய்துகொள்ளலாம்.

**தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல்**

பீல் நகரில் வசிக்கின்ற, பணிபுரிகின்ற, அல்லது 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் தங்கள் முதல் மருந்தளவுக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முதல் மற்றும் இரண்டாவது மருந்தளவுகளுக்கு இடையிலான கால இடைவெளியானது, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு குறைந்தது 28 நாட்களாகவும், 12 முதல் 17 வயதுடைய இளைஞர்களுக்கு குறைந்தது 8 வாரங்களாகவும் இருக்க வேண்டும்.

ஜூன் 27 தேதிப்படி, 12 முதல் 17 வயதுடைய இளைஞர்கள் தங்கள் இரண்டாவது மருந்தளவுக்கான முன்பதிவு செய்யலாம் அல்லது மறுதேதி அமைத்துக்கொள்ளலாம்

COVID-19 தடுப்பூசிகள் குறித்த மிகவும் புதுப்பித்த தகவல்களுக்கு, மாகாணத்தின் [தடுப்பூசி முனையத்தை](#) பார்வையிடவும்.



### லின்குகள்

- [ப்ராம்ப்ட்டன் நகர கோவிட்-19 நிகழ்ச்சி நிரல் அமைத்தல் மற்றும் சேவை பற்றியபுது தகவல்கள் \(City of Brampton COVID-19 programming and service updates\)](#)
- [ப்ராம்ப்ட்டன் நகரம் – என்னவெல்லாம் திறந்திருக்கிறது, என்னவெல்லாம் மூடியிருக்கிறது \( City of Brampton – what's open, what's closed\)](#)
- [கோவிட் -19 அறிகுறிகள் \(COVID-19 symptoms\)](#)
- [கோவிட்-19 தடுப்பூசி \(COVID-19 vaccine\)](#)
- [ப்ராம்ப்ட்டன் நகரில் சோதனை செய்துகொள்ளுதல் \(Testing in Brampton\)](#)
- [சுயமாக தனிமைப்படுத்திக் கொள்வது எப்படி \(How to self-isolate\)](#)
- [கோவிட்-19 இன் போது வணிக இடங்கள் பற்றும் பணியிடங்களை பாதுகாப்பாக வைத்தல் \(Keeping businesses and workplaces safe during COVID-19\)](#)
- [பீல் பிராந்தியத்தில் கோவிட்-19 \(Cases of COVID-19 in Peel\)](#)

-30-

#### ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய

ஈடுபாடு

யுக்தி ரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)